

## மக்கள் வங்கி - 2013

மக்கள் வங்கியின் (“வங்கி”) 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள் மற்றும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான வருமானக் கூற்றுக்கள், திரட்டிய வருமானக் கூற்றுக்கள், உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றுக்கள், காசுப்பாய்ச்சல் கூற்றுக்கள் மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்பு என்பவற்றை உள்ளடக்கிய 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மக்கள் வங்கியின் (வங்கி) மற்றும் அதன் துணைக்கம்பனிமீனும் திரண்ட நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு 1961 இன் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி அதிகாரச்சட்டத்தின் 34 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கணக்காய்வை மேற் கொள்கையில் பொதுச் சேவையிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவி எனக்கு கிடைத்திருந்தது. அந்நேரத்தில் 50 கிளைகளின் கணக்காய்விற்காக பொதுச் சேவையிலுள்ள 50 பட்டய கணக்காளர் நிறுவனங்களின் உதவிபெறப்பட்டது. துணைக்கம்பனிகளின் நிதிக் கூற்றுக்கள் உரிய துணைக்கம்பனிகளினது உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட பொதுச் சேவையிலுள்ள பட்டய கணக்காளர் நிறுவனங்களினால் கணக்காய்வு செய்யப்பட்டன. கிளைகள் தொடர்பான விரிவான கணக்காய்வு அறிக்கைகள் 2014 பெப்ரவரி 21 இற்கும் ஏப்ரல் 22 இற்கும் இடையில் காலத்திற்கு காலம் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அறிக்கைகளில் காணப்பட்ட சில கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் பொழிப்பாக்கப்பட்டுள்ளன.

வங்கியானது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவில் அவருக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 1992 மே 14 ஆந் திகதிய 715 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அப்போதைய நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் கட்டளை மூலம் சொல்லப்பட்ட நிதி அதிகாரச்சட்டத்தின் பகுதி II இலுள்ள ஏற்பாடுகளிலிருந்து வங்கி விலக்களிக்கப்பட்டிருந்தது. அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டு 1992 ஏப்ரல் 10 ஆந்திகதிய ஈ902/பீசீ/பிபீ/01 ஆம் இலக்க அவரின் சுற்று நிருபத்தின் மூலம் திறைசேரி செயலாளரால் அறிவிக்கப்பட்டவாறு வங்கியானது சகல திறைசேரி மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளிருந்தும் விலக்கழிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இலங்கை சனநாயக சொசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின்படி வழங்கப்படுகிறது.

## 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

## 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப் படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வு சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் வங்கியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்தில்கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 அபிப்பிராயம் - வங்கி

2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக வங்கி முறையான கணக்கீட்டுப் பதிவேடுகளை பேணியிருந்ததெனவும் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிசார் செயலாற்றலினையும் அதன் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### அபிப்பிராயம் - தொகுதி

2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மக்கள் வங்கி மற்றும் அதன் துணைக்கம்பனிகளின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிசார் செயலாற்றல் மற்றும் அதன் காசுப்பாய்ச்சல்கள் என்பவற்றினை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய உண்மையாகவும் நியாயமாகவும் திரண்ட நிதிக்கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 2.2 தொகுதி நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

வங்கியின் நிதிக் கூற்றுக்கள் வங்கியின் அவசியமான பகுதிகளாக இருக்கின்ற உள் நாட்டின் வங்கியியல் பிரிவுகள், கடல்கடந்த வங்கியியல் பிரிவு மற்றும் வெளிநாட்டுச் செயற்பாடுகள் என்பவற்றின் நிதிக் கூற்றுக்களின் ஒருங்கிணைத்தலினைக் கொண்டுள்ளது. தொகுதி நிதிக் கூற்றுக்களானவை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (எஸ்எல்ஏஎஸ்) இணங்குகின்ற வங்கி, அதன் துணைக்கம்பனிகள் மற்றும் இணைந்த கம்பனிகள் என்பவற்றின் நிதிக் கூற்றுக்களின் ஒருங்கிணைத்தலைக் கொண்டுள்ளது. வங்கியானது ஐந்தொகையிலுள்ளவாறு வரையறுத்த பீப்பிள் ரவல்ஸ் (தனியார்) இல் 99 சதவீத பங்கு மூலதனம், வரையறுத்த பீப்பிள் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சீ இன் 75 சதவீத பங்கு மூலதனம், வரையறுத்த பீப்பிள் மேச்சன்ற் பினான்ஸ் பிஎல்சீ 26.13 சதவீத பங்கு மூலதனம் மற்றும் வரையறுத்த ஸ்மாட் நெற் லங்கா (தனியார்) இன் 37.3 சதவீத பங்கு மூலதனம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டு 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஒவ்வொரு கம்பனியிலும் வங்கியின் உரிமையாண்மை நிலைமை பின்வருமாறு இருந்தது.

|   | நேரடி முதலீடுகள் |       |                  |       |
|---|------------------|-------|------------------|-------|
|   | 2013             | %     | 2012             | %     |
| <b>துணைக்கம்பனிகளின் பெயர்</b>                      | <b>ரூபா 000</b>  |       | <b>ரூபா 000</b>  |       |
| வரையறுத்த பீப்பிள் ரவல்ஸ்<br>(தனியார்)              | 4,950            | 99    | 4,950            | 99    |
| வரையறுத்த பீப்பிள் லீசிங்<br>அன்ட் பினான்ஸ் பிளஸ்சீ | 1,240,958        | 75    | 1,248,484        | 75.17 |
| <b>துணைக்கம்பனிகளிலுள்ள<br/>மொத்த முதலீடு</b>       | <b>1,245,908</b> |       | <b>1,253,434</b> |       |
| <b>இணைந்த கம்பனிகளின்<br/>பெயர்</b>                 |                  |       |                  |       |
| வரையறுத்த பீப்பிள்<br>மேச்சன்ற் வங்கி பிளஸ்சீ       | 273,100          | 26.13 | 273,100          | 26.13 |
| வரையறுத்த ஸ்மாட் நெற்<br>லங்கா (தனியார்)            | 25,000           | 37.3  | 25,000           | 37.3  |
| <b>இணைந்த கம்பனிகளிலுள்ள<br/>மொத்த முதலீடுகள்</b>   | <b>298,100</b>   |       | <b>298,100</b>   |       |
| கழி: நட்டஈட்டுக்கான ஏற்பாடு                         |                  |       |                  |       |
| வரையறுத்த பீப்பிள்<br>மேச்சன்ற் வங்கி பிளஸ்சீ       | (65,532)         |       | -                |       |
| வரையறுத்த ஸ்மாட் நெற்<br>லங்கா (தனியார்)            | (25,000)         |       | (25,000)         |       |
| <b>இணைந்த கம்பனிகளிலுள்ள<br/>தேறிய முதலீடுகள்</b>   | <b>207,568</b>   |       | <b>273,100</b>   |       |

### 2.3. நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

#### 2.3.1. இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (எஸ்கேஏஎஸ்)

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

**எஸ்கேஏஎஸ். 16- ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் -** நியமத்தின் பிரகாரம், ஆதனம், பொறி அல்லது உபகரணங்களின் விடயங்களை வெளிப்படுத்தப்பட்டிருக்குமாயின் சொத்துக்கள் சொந்தமாகவிருந்த ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் முழு வகுதியும் வெளிப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், காணி மற்றும் கட்டிடங்களின் மீள்மதிப்பீட்டின் போது வங்கியானது 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 118,294,512 ஆன தேறிய புத்தக பெறுமதியாக காட்டப்பட்டிருந்த 08 காணிகள் மற்றும் கட்டிடங்கள் மீள்பெறுமதியிடப்பட்டிருக்கவில்லை.

**எஸ்கேஏஎஸ். 39 - நிதிக் கருவிகள்:** அளவீடு மற்றும் அங்கீகாரம் - வங்கியானது ஆக்கபூர்வமான வட்டி வீதத்தைப் (ஈஐஆர்) பயன்படுத்தி அதனை அனுமதிப்பதற்கு பதிலாக தனி வட்டி முறை அடிப்படையில் முதிர்ச்சியடைய உதவிபுரிந்த நிதிச் சொத்துக்களின் பெறுமதி அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனவே, திரட்டிய பெறுமதிக்கும் நிதிக் கூற்றில் அங்கீகரித்த பெறுமதிக்கும் இடையில் ரூபா 36,960,694 ஆன வித்தியாசமிருந்தது.

மேலும், வங்கியானது ஆக்கபூர்வமான வட்டி வீதத்தைப் (ஈஐஆர்) பயன்படுத்தி அதனை அனுமதிப்பதற்கு பதிலாக தனி வட்டி முறை அடிப்படையில் இலங்கை அபிவிருத்தி பிணை முறிகளிற்காக (எஸ்எஸ்டிபி) வட்டி வருமானத்தை அங்கீகரித்திருந்தது.

#### 2.3.2. நட்டக் கணிப்பீட்டிலுள்ள குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) வங்கியானது நட்டஈட்டுக் கணிப்பீட்டு நடைமுறையில் முக்கியமாக தனிப்பட்ட ரீதியாக இனங்காணப்பட்ட வாடிக்கையாளரின் ஏதாவது நட்டத் தாக்கங்கள் இனங்காண்பதற்கு நோக்கச் சான்றுகளை மதிப்பாய்வு செய்யும் போது பரீட்சிப்புப் பட்டியல் பேணப்பட்டிருக்கவில்லை.

(ii) தனிப்பட்டரீதியாக முக்கியமான வாடிக்கையாளரை தெரிவுசெய்வதற்காக வங்கியினுடைய ஆரம்ப மட்டத்தில் ரூபா 25 மில்லியனை விட அதிகமான கடன் தொகுதியை திரட்டியிருந்தது. எவ்வாறாயினும், வங்கியானது வாடிக்கையாளரின் ஒன்றுதிரட்டிய கடன் தொகுதியை கருத்திற்கொண்டிருக்கவில்லை என கிளை வலையமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிலாக இருக்கின்ற முறைமையின் வரையறை காரணமாக ரூபா 25 மில்லியனற்கு அதிகமான தனிப்பட்ட கடனுடனான வாடிக்கையாளர்கள் கருத்திற்கொள்ளப்பட்டிருந்தனர். மேலும், ரூபா 13,716 மில்லியன் நட்ட ஏற்பாடு கிளை வலையமைப்பில் தனிப்பட்ட வாடிக்கையாளரின் திரட்டிய கடன் தொகுதியின் கருத்திற்கொள்ளாமை காரணமாக போதாதிருக்கும்.

### 2.3.3. கணக்கீட்டுக் குறைபாடுகள்

வங்கியானது நிதிக்கூற்றுக்களிற்கு பெறுகைகளில் கணக்கீட்டு பதிவேட்டிற்கான குத்தகையின் இரத்துசெய்தலை நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, ரூபா 13,312,241 பெறுமதியான குத்தகை இறையில் காணி மற்றும் கட்டிடங்களாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.

### 2.3.4. இணக்கம் செய்யப்படாத வித்தியாசங்கள்

பின்வரும் இணக்கம் செய்யப்படாத குறைபாடுகள் கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

(அ) நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட தேசிய உரிமையாண்மை நிதியத்தில் முதலீடுகளின் சந்தைப்பெறுமதிக்கும் பெறப்பட்ட உறுதிப்படுத்தல்களிற்கும் இடையில் ரூபா 4,894,797 ஆன வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.

(ஆ) பொதுப்பேரேட்டில் காட்டப்பட்ட மீதிக்கும் முறைமை உருவாக்கிய அறிக்கைக்கும் இடையில் பின்வரும் வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

|              | முறைமை<br>உருவாக்கிய<br>அறிக்கையின் படி<br>(கணனிமயப்படுத்திய)<br>தொகை | பொதுப்<br>பேரேட்டின்<br>படி தொகை | வித்தியாசம் |
|--------------|---|----------------------------------|-------------|
|              | ரூபா  | ரூபா                             | ரூபா        |
| i ஆரம்ப மீதி |   |                                  |             |
| - தளபாடங்கள் | 625,302,656   | 620,898,129                      | 4,404,527   |

|                                       |                 |                 |                 |
|---------------------------------------|-----------------|-----------------|-----------------|
| - இயந்திரம் மற்றும்<br>உபகரணங்கள்     | 2,492,280,340   | 2,485,853,790   | 6,426,550       |
| ii கடன்கள் மற்றும்<br>பெறவேண்டியவைகள் | 490,938,334,000 | 490,915,750,000 | 22,584,000      |
| iii தொங்கல் மீதான<br>வட்டி            | 34,408,120,000  | 36,208,611,000  | (1,800,491,000) |
| iv அடைவு                              | 195,768,359,000 | 197,128,579,000 | (1,360,220,000) |

### 2.3.5. விளக்கமளிக்கப்படாத வித்தியாசங்கள்

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) சம்பளப்பட்டியல் மற்றும் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட தொகைகளிற்கு இடையில் ரூபா 56,015,643 ஆன விளக்கமளிக்கப்படாத வித்தியாசங்கள் அவதானிக்கப்பட்டது.

(ஆ) பொதுப் பேரேட்டு மீதிகளின் கீழ் காட்டப்பட்ட நாணயக் கடிதங்கள், உத்தரவாதங்கள் ஏற்பனவுகளிற்கும் 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறான உரிய கடன்தொகுதி மீதிகளிற்கும் இடையில் பின்வரும் வித்தியாசங்கள் அவதானிக்கப்பட்டன. வித்தியாசத்திற்கான காரணங்கள் கணக்காய்விற்கு விளக்கப்பட்டிருக்கவில்லை.

|               | பொதுப் பேரேட்டின்<br>படி மீதி | கடன்தொகுதியின்<br>படி மீதி | வித்தியாசம்   |
|---------------|-------------------------------|----------------------------|---------------|
|               | ரூபா                          | ரூபா                       | ரூபா          |
| நாணயக் கடிதம் | 73,766,374,264                | 72,744,232,512             | 1,022,141,752 |
| உத்தரவாதம்    | 27,157,319,254                | 26,734,131,683             | 423,187,571   |
| ஏற்பனவுகள்    | 49,864,088,462                | 50,220,224,671             | (356,136,209) |

### 2.3.6. தொங்கல் கணக்குகள்

09 தொங்கல் கணக்குகளில் ரூபா 227,254,000 தொகை 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறு தெளிவாக்கப்படாமல் இருந்தது.

**2.3.7. கணக்காய்விற்கான சான்றுகளின்மை**

கீழே ஒவ்வொரு விடயங்களிற்கும் எதிரே குறிப்பிடப்பட்ட சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

| கணக்கிலுள்ள விடயம்                 | தொகை               | கிடைக்கப்பெறாத சான்றுகள் |
|------------------------------------|--------------------|--------------------------|
| (அ) முதலீட்டு ஆதனம்                | ரூபா<br>15,771,000 | உரிய உடன்படிக்கை         |
| (ஆ) குத்தகை ஆதனங்கள் (08 ஆதனங்கள்) | 24,432,000         | குத்தகை உடன்படிக்கை      |

**2.4.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை**

கணக்காய்வில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

**சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுக்கான தொடர்பு**

**இணங்காமை**

|  |  |
|--|--|
| (அ) 1961 இன் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி அதிகாரச் சட்டம் | வங்கியின் அனுமதிக்கப்பட்ட பங்கு மூலதனம் 20,000,000 சாதாரண பங்குகளிற்கு வரையறுக்கப்பட்டிருந்தது. வங்கியானது 999,960 பங்குகளை மாத்திரமே வழங்கியிருந்த போதிலும் ரூபா 7,152 மில்லியன் தொகையான பங்கீடு செய்யப்பட்டு காத்திருக்கும் மூலதனம் அதிகாரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அறிமதிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை விஞ்சிய 143,040,000 பங்குகளிற்கு சமமாக இருந்தது. எவ்வாறாயினும், மக்கள் வங்கியினுடைய அதிகாரச் சட்டத்தை திருத்துவன் மூலம் இன்னமும் அதிகரிக்க வேண்டியிருந்த அனுமதிக்கப்பட்ட மூலதனக் கணக்காக பங்கீடு செய்யப்பட காத்திருக்கும் மூலதனக் கணக்கில் |
|--|--|



ரூபா 7,152 மில்லியன் இடம் பெற்றிருந்தது.

(ஆ) 2005 ஏப்ரல் 12 ஆம் திகதிய  
02/17/402/0073/001 ஆம்  
இலக்க இலங்கை மத்திய  
வங்கியின் வழிகாட்டல்கள்

மத்திய வங்கியின் வழிகாட்டல்களின்படி சகல அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளும் 2007 இறுதியளவில் ரூபா 2,500 மில்லியன் வரை அவர்களுடைய மூலதனத்தை அதிகரிப்பதற்கு வேண்டப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கியானது அத்தேவைப்பட்ட மூலதனத்தை எய்தியிருக்காத சில வங்கிகளிற்கு 2006 இறுதியளவில் குறைந்தது 50 சதவீதத்தால் தொகையை உயர்த்துவதற்கு அனுமதித்திருந்ததுடன், 2007 இறுதியளவில் ரூபா 2,500 மில்லியன் முழுமையாக எய்த வேண்டும். எவ்வாறாயினும் வங்கியானது தேவைப்பட்ட மூலதனத்தை அடைந்திருக்காததுடன் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான அப்பற்றாக்குறை ரூபா 2,450 மில்லியன் ஆக இருந்தது.

### 3. நிதிசார் மீளாய்வு

#### 3.1. நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின்படி, 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கி மற்றும் தொகுதியின் செயற்பாடுகள் விளைவித்திருந்த முறையே ரூபா 10,304 மில்லியன் மற்றும் ரூபா 13,412 மில்லியன் வரிக்கு முந்திய தேறிய இலாபத்தை முன்னைய ஆண்டிற்கான வங்கி மற்றும் தொகுதியின் முறையே ரூபா 15,249 மில்லியன் மற்றும் ரூபா 17,671 மில்லியன் நேரொத்த வரிக்கு முந்திய தேறிய இலாபத்துடன் ஒப்பிடலாம். ஆதலால் வங்கி மற்றும் தொகுதியின் நிதிசார் விளைவுகளில் முறையே ரூபா 4,945 மில்லியன் மற்றும் ரூபா 4260 மில்லியன் குறைவைக் காட்டுகின்றது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 9,842 மில்லியனால் கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களில் மொத்த இழப்பீட்டின் அதிகரிப்பு ஆண்டின் நிதிசார் விளைவுகளின் குறைவிற்காக பிரதான பங்களிப்பு செய்திருந்தது.

#### 3.2 பகுப்பாய்வு ரீதியான நிதிசார் மீளாய்வு

##### 3.2.1 நிதிசார் விளைவுகளின் பொழிப்பு

பின்வரும் அட்டவணை மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான பல்வேறு கட்டடங்களில் நிதிசார் விளைவுகளின் பொழிப்பைத் தருகின்றது.

|   | 2013           |                | 2012           |                |
|---|----------------|----------------|----------------|----------------|
|   | வங்கி          | தொகுதி         | வங்கி          | தொகுதி         |
|   | ரூபா மில்லியன் | ரூபா மில்லியன் | ரூபா மில்லியன் | ரூபா மில்லியன் |
| வட்டி வருமானம்  | 110,440        | 129,205        | 85,241         | 100,844        |
| வட்டிச் செலவினம்  | (73,791)       | (84,245)       | (51,324)       | (60,211)       |
| <b>தேறிய வட்டி வருமானம்</b>                             | <b>36,649</b>  | <b>44,960</b>  | <b>33,917</b>  | <b>40,633</b>  |
| ஏனைய வருமானம்   | (9,880)        | 10,616         | 9,392          | 8,985          |
| <b>செயற்பாட்டு வருமானம்</b>                             | <b>46,529</b>  | <b>55,576</b>  | <b>43,309</b>  | <b>49,618</b>  |
| கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களிற்கான இழப்பீடு            | (13,716)       | (14,822)       | (3,874)        | (4,575)        |
| தேறிய செயற்பாட்டு வருமானம்                              | 32,813         | 40,754         | 39,435         | 45,043         |
| செயற்பாட்டுச் செலவினம்                                  | (20,803)       | (25,249)       | (21,721)       | (24,559)       |
| பெறுமதி சேர் வரிக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம்        | 12,010         | 15,505         | 17,714         | 20,484         |
| நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி                    | (1,706)        | (2,016)        | (2,465)        | (2,745)        |
| <b>பெறுமதி சேர் வரிக்கு பின்னரான செயற்பாட்டு இலாபம்</b> | <b>10,304</b>  | <b>13,489</b>  | <b>15,249</b>  | <b>17,739</b>  |
| இணைந்த கம்பனிகளின் இலாப/ (நட்டப்) பங்கு                 | -              | (77)           | -              | (67)           |
| <b>வரிக்கு முன்னரான இலாபம்</b>                          | <b>10,304</b>  | <b>13,412</b>  | <b>15,249</b>  | <b>17,672</b>  |

|                          |              |              |               |               |
|--------------------------|--------------|--------------|---------------|---------------|
| வரிச் செலவினம்           | (2,816)      | (4,248)      | (4,355)       | (5,775)       |
| <b>ஆண்டிற்கான இலாபம்</b> | <b>7,488</b> | <b>9,164</b> | <b>10,894</b> | <b>11,897</b> |

### 3.2.2 முக்கியமான கணக்கீட்டு விகிதங்கள்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஐந்து ஆண்டுகளிற்கான சில முக்கியமான விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியின் நியதிகளுடன் ஒப்பிடப்பட்டு கீழே தரப்படுகின்றன.

|   | இலங்கை<br>மத்திய வங்கி<br>நியதிகள் | உள்ளபடியானது |      |      |      |      |
|---|------------------------------------|--------------|------|------|------|------|
|   |                                    | 2013         | 2012 | 2011 | 2010 | 2009 |
|   | %                                  | %            | %    | %    | %    |      |
| (அ) போதிய மூலதன விகிதம்<br>(தட்டு 1)                  | 5.0                                | 10.4         | 9.8  | 9.6  | 7.9  | 7.7  |
| (ஆ) போதிய மூலதன விகிதம்<br>(தட்டு 1 + தட்டு 2)        | 10.00                              | 15.0         | 14.0 | 14.5 | 12.8 | 13.4 |
| (இ) சொத்துக்களின் மீதான வருவாய்                       | -                                  | 1.1          | 2.0  | 2.6  | 1.7  | 1.4  |
| (ஈ) மொத்த முற்பணங்களிற்கான<br>செயற்பாடற்ற முற்பணங்கள் | -                                  | 5.3          | 2.8  | 3.4  | 5.0  | 6.7  |
| (உ) திரவ விகிம்<br>உள்நாட்டு வங்கியியல் பிரிவு        | -                                  | 25.2         | 21.8 | 21.5 | 23.4 | 29.9 |
| வெளிநாட்டு நாணய<br>வங்கியியல் பிரிவு                  | -                                  | 22.3         | 21.8 | 24.0 | 22.3 | 24.6 |

## 4. செயற்பாட்டு மீளாய்வு

### 4.1 கிளைச் செயலாற்றல் மற்றும் இலாபத்தன்மை

கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், 345 கிளைகளில், 295 கிளைகள் மீளமைக்கப்பட்ட செலவினங்களிற்கு முன்னர் ரூபா 10,826 மில்லியன் மொத்த இலாபத்தை பதிவுசெய்வதற்கு இயலக்கூடியதாக இருந்தது அதேநேரம், 50 கிளைகள் மீளாய்வாண்டிற்காக ரூபா 532 மில்லியன் மொத்த நட்டத்தை பதிவு செய்திருந்தது.

இதன்படி, 345 கிளைகளில் தேறிய இலாபம் முன்னைய ஆண்டிற்கான ரூபா 17,688 மில்லியன் தேறிய நட்டத்திற்கு மேலாக மீளமைக்கப்பட்ட செலவினத்திற்கு முன்னர் ரூபா 10,294 மில்லியன் ஆக இருந்தது. (ஆண்டின் போது 09 கிளைகளின் 23 மில்லியன் மொத்த நட்டம் உள்ளடங்க), ஆதலால், நிதிசார் விளைவுகளில் ரூபா 7,394 மில்லியன் அல்லது 42 சதவீத குறைவைக் காட்டுகின்றது.

2013 ஆம் ஆண்டிற்கான வலய ரீதியான இலாபம்/ (நட்டம்) வங்கியானது முன்னைய ஆண்டிற்கான மீளமைக்கப்பட்ட செலவினத்தின் பின்னர் ரூபா 3,933 மில்லியனிற்கு மேலாக மீளமைக்கப்பட்ட செலவினத்தின் பின்னர் ரூபா 2,593 மில்லியனாக நட்டமாக இருந்தது, ஆதலால், வலய ரீதியாக ரூபா 6,526 மில்லியன் அல்லது 166 சதவீதமான குறைவைக் காட்டியது.

2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக வங்கியின் வலய வாரியான கிளை வலையமைப்பு மற்றும் அவற்றினுடைய இலாபத்தன்மை என்பன கீழே தரப்படுகின்றன.

| வலயம்                             | கிளைகளின்<br>எண்ணிக்கை | இலாபம்/ (நட்டம்)          |                           |
|-----------------------------------|------------------------|---------------------------|---------------------------|
|                                   |                        | 2013<br>ரூபா<br>மில்லியன் | 2012<br>ரூபா<br>மில்லியன் |
| மத்திய வலயம்                      | 43                     | 851                       | 1,678                     |
| கிழக்கு மாகாணம்                   | 29                     | 118                       | 1,031                     |
| வட மத்திய வலயம்                   | 27                     | 282                       | 807                       |
| தெற்கு வலயம்                      | 41                     | 748                       | 1,273                     |
| சப்ரகமுவ வலயம்                    | 32                     | 833                       | 1,225                     |
| மேல் மாகாண வலயம் I                | 58                     | 4,569                     | 5,798                     |
| மேல் மாகாண வலயம் II               | 38                     | 1,452                     | 2,672                     |
| வயம்ப வலயம்                       | 31                     | 951                       | 1,664                     |
| வடக்கு வலயம்                      | 21                     | 39                        | 724                       |
| ஊவா வலயம்                         | 25                     | 450                       | 815                       |
| <b>மொத்தம்</b>                    | <b>345</b>             | <b>10,293</b>             | <b>17,687</b>             |
| <b>கழி:</b><br>மீளமைப்பு செலவினம் |                        | (12,887)                  | (13,755)                  |

மீளமைப்புச் செலவினத்தின் (2,594) 3,932  
பின்னரான இலாபம் / (நட்டம்)

#### 4.2. கடன் நிர்வாகம்

##### 4.2.1. செயற்பாடற்ற கடன்கள்

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) கீழே குறிப்பிடப்பட்ட கிளைகள் ஆண்டின் போது வாடிக்கையாளர்களிற்கு ரூபா 404,870,562 கூட்டு மொத்தத் தொகையான கடன்கள் மற்றும் வங்கிமேலதிகப் பற்று வசதிகள் வழங்கப்பட்டிருந்ததுடன் பின்னர் அவை நிலுவையாகவிருக்கின்ற மீதிகளை அறவிடுவதற்கு உரிய காலத்திலோ அல்லது முறைப்படியோ நடவடிக்கை எடுக்காமல் செயற்பாடற்ற கடன்களாக வகுதியாக்கப்பட்டிருந்தது. 2014 மே 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவையாகவிருக்கின்ற மீதிகள் (முதல், வட்டி மற்றும் ஏனைய கட்டணங்கள் உள்ளடங்கலாக) ரூபா 394,462,592 ஆக உள்ளன. விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

| கிளை           | வழங்கப்பட்ட கடன்/ மேலதிகப்பற்று வசதிகளின் எண்ணிக்கை | காலம்     | வழங்கப்பட்ட மொத்தத் தொகை | 2014 மே 31 இல் உள்ளவாறு நிலுவையாகவிருந்த தொகை (முதல் மற்றும் வட்டி உள்ளடங்கலாக) |
|----------------|---|-----------|--------------------------|---|
|                |   |           | ரூபா                     | ரூபா  |
| மொரட்டுமுள்ள   | 05  | 2007-2011 | 4,955,608                | 5,106,787   |
| உடவலவே         | 08  | 2006-2012 | 2,254,324                | 2,757,209   |
| டக்கே வீதி     | 09  | 1981-2011 | 141,666,959              | 143,721,574   |
| ஹோமாகம         | 07  | 2003-2011 | 6,358,081                | 5,445,287   |
| பிலியந்தலை     | 12  | 2005-2012 | 249,635,590              | 237,431,735   |
| <b>மொத்தம்</b> | <b>41</b>   |           | <b>404,870,562</b>       | <b>394,462,592</b>  |

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- i. 2013 இல் ஹோமாகம கிளையால் வழங்கப்பட்ட 02 கடன்கள் தொடர்பில் மதிப்பீட்டாளர் குழுவால் வழங்கப்பட்ட 2013 மார்ச் 14 ஆந் திகதிய மதிப்பீட்டறிக்கையின் பிரகாரம், ஈடுவைக்கப்பட்ட ஆதனத்தின் செயற்படுத்தப்பட்ட விற்பனைப் பெறுமதி ரூபா 5,250,000 மாத்திரமாக இருந்தது. 2014 மே 28 இல் உள்ளவாறு நிலுவையாகவிருக்கின்ற மொத்தக் கடன் மீதி ரூபா 11,276,498 ஆல் ஆதனத்தின் செயற்படுத்தப்பட்ட விற்பனைப் பெறுமதியை விஞ்சிய ரூபா 6,026,498 ஆக இருந்தது.
- ii. வாடிக்கையாளர் ஒருவருக்கு பிலியந்தலை கிளையால் நிரந்தரமான வங்கி மேலதிகப் பற்று வழங்கப்படுகின்ற போது, அதே வாடிக்கையாளருக்கு இன்னொரு நிரந்தர மேலதிகப்பற்று கொடுப்பனவு காலாவதியாகியிருந்ததுடன் 2014 யூலை 16 இல் உள்ளவாறு ரூபா 6,025,526 ஆன மொத்த நிலுவையாகவிருக்கின்ற மீதியுடனான கடன் வசதி (ரூபா 2,870,967 முதல் மற்றும் ரூபா 3,154,559 வட்டி உள்ளடங்கலாக) கிருலப்பன கிளையால் வழங்கப்பட்டிருந்தது. ரூபா 10,541,900 மொத்த நிலுவையாகவிருக்கின்ற மீதிகள் கடன் வழங்குவதற்கு முன்னர் வாடிக்கையாளரின் வரலாற்றை முறைப்படி மதிப்பாய்வு செய்யப்பட்டிருக்காமை காரணமாக அறவிடப்படாமல் 2014 யூலை 16 இல் உள்ளவாறு நிலுவையாகவிருந்தது.

(ஆ) ஒருங்கிணைந்த வங்கியியல் பிரிவு 17 வாடிக்கையாளர்களிற்கு ரூபா 1,268,038,652 தொகையான கடன் வசதிகளை வழங்கியிருந்ததுடன் பின்னர் இது செயற்பாடற்ற கடன்களாக வகுக்கப்பட்டிருந்தது. 2014 மே 28 இல் உள்ளவாறு மொத்த நிலுவையாகவிருக்கின்ற கடன் மீதி ரூபா 1,622,584,694 ஆக இருந்தது (ரூபா 1,205,036,387 ஆன முதல் மற்றும் வட்டி மற்றும் ரூபா 417,548,307 ஆன ஏனைய கட்டணங்கள்). மேலும், நிலுவையாகவிருக்கின்ற மீதிகளை அறவிடுவதற்கு பிரிவானது திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

| வாடிக்கையாளர் | வசதிகளின் எண்ணிக்கை | வழங்கப்பட்ட தொகை | 2014 மே 28 இல் உள்ளவாறு மொத்த நிலுவையாகவிருக்கின்ற மீதிகள் |                               |                |
|---------------|---------------------|------------------|--|-------------------------------|----------------|
|               |                     |                  | முதல்  | வட்டி மற்றும் ஏனைய கட்டணங்கள் | மொத்தம்        |
| A             | 02                  | ரூபா 12,643,812  | ரூபா 8,231,098   | ரூபா 496,597                  | ரூபா 8,727,695 |

|                |    |                      |                      |                    |                      |
|----------------|----|----------------------|----------------------|--------------------|----------------------|
| B              | 20 | 12,501,000           | 12,181,035           | 5,970,256          | 18,151,291           |
| C              | 03 | 66,151,769           | 44,162,471           | 7,179,086          | 51,341,557           |
| D              | 05 | 14,297,800           | 13,398,038           | 3,767,731          | 17,165,769           |
| E              | 02 | 35,445,691           | 31,485,686           | 29,033,974         | 60,519,660           |
| F              | 02 | 66,609,843           | 35,027,351           | 92,979,727         | 128,007,078          |
| G              | 02 | 1,000,000            | 3,435,141            | 6,657,792          | 10,092,933           |
| H              | 06 | 20,600,000           | 19,865,216           | 5,305,701          | 25,170,917           |
| I              | 07 | 7,873,700            | 6,691,097            | 1,989,109          | 8,680,206            |
| J              | 02 | 1,600,000            | 1,325,616            | 319,507            | 1,645,123            |
| K              | 14 | 35,355,000           | 33,772,931           | 18,559,695         | 52,332,626           |
| L              | 03 | 70,022,000           | 70,702,000           | 32,558,000         | 103,260,000          |
| M              | 02 | 26,100,000           | 28,754,000           | 14,493,000         | 43,247,000           |
| N              | 02 | 854,338,000          | 854,338,000          | 113,226,000        | 967,564,000          |
| O              | 02 | 31,600,000           | 31,600,000           | 67,020,000         | 98,620,000           |
| P              | 01 | 3,000,000            | 1,500,000            | 2,885,000          | 4,385,000            |
| Q              | 04 | 8,900,037            | 8,566,707            | 15,107,132         | 23,673,839           |
| <b>மொத்தம்</b> |    | <b>1,268,038,652</b> | <b>1,205,036,387</b> | <b>417,548,307</b> | <b>1,622,584,694</b> |

#### 4.2.2. கடன் வழங்குவதில் பெறப்பட்ட பிணைகள் போதாமை

வெளிநாட்டு நாணய வங்கியியல் பிரிவால் (எவ்சீபீயூ) வழங்கப்பட்ட பின்வரும் கடன்களிற்காக இசைவான பிணைகள் போதியதாக இருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

| வாடிக்கையாளரின் பெயர் | வழங்கப்பட்ட தொகை | 2014 ஆகஸ்ட் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவையாகவிருந்த தொகை |                               |           | போதாத பிணைகள் |
|-----------------------|------------------|---|-------------------------------|-----------|---------------|
|                       |                  | முதல்   | வட்டி மற்றும் ஏனைய கட்டணங்கள் | மொத்தம்   |               |
|                       | ரூபா மில்        | ரூபா மில்   | ரூபா மில்                     | ரூபா மில் | ரூபா மில்     |
| A                     | 32.50            | 32.50   | 4.30                          | 36.80     | 16.80         |
| B                     | 195.00           | 27.45   | -                             | 27.45     | 27.45         |

C 400.19 279.34 41.98 321.32 146.32

#### 4.2.3. தற்காலிக வங்கிமேலதிகப்பற்று வழங்குதல் (ரீஓடி)

வங்கியின் கடன் நடைமுறைக் கைநூலின் 19(3.1) ஆம் பிரிவின் பிரகாரம், வங்கிமேலதிக பற்றுக்கு தகுதியுடையதாவதற்கு திருப்திகரமான சராசரி மீதியுடன் நடைமுறைக்கணக்கொன்றும் குறைந்தது 06 மாதங்கள்களாக திருபத்திகரமான வைப்புக்களும் பேணுவதற்கு வேண்டப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் பின்வரும் கிளைகள் வேண்டப்பட்டவைக்கு எதிராக தற்காலிக வங்கிமேலதிகப் பற்று (ரீஓடி) வசதிகள் வழங்கப்பட்டிருந்ததுடன் பின்வரும் மீதிகள் அறவிடப்படாமல் 2014 செப்டெம்பர் 10 இல் உள்ளவாறு நிலுவையாக இருந்தது.

| கிளைப் பெயர்             | கணக்கு திறக்கப்பட்ட திகதி | ரீஓடி வழங்கப்பட்ட திகதி | வழங்கப்பட்ட தொகை | 2014 செப்டெம்பர் 10 இல் உள்ளவாறு நிலுவையாக இருந்த தொகை |                               |              |
|--------------------------|---------------------------|-------------------------|------------------|--|-------------------------------|--------------|
|                          |                           |                         |                  | முதல்  | வட்டி மற்றும் ஏனைய கட்டணங்கள் | மொத்தம்      |
| மொறட்டுவமுல்ல            | 2006/07/01                | 2006/09/29              | ரூபா 100,000     | ரூபா 153,343   | ரூபா 408,361                  | ரூபா 561,704 |
| உடவலவ                    | 2011/01/26                | 2011/06/14              | 105,099          | 105,099  | 88,523                        | 193,622      |
| ஹோமாகம                   | 2007/03/05                | 2007/07/30              | 15,307           | 15,307   | 62,468                        | 77,775       |
| இணைந்த வங்கியியல் பிரிவு | 2012/02/09                | 2012/04/01              | 5,000,000        | 5,350,448  | 1,982,468                     | 7,332,916    |
| இணைந்த வங்கியியல் பிரிவு | 2012/03/28                | 2012/03/30              | 1,500,000        | 1,484,064  | 718,176                       | 2,202,240    |

#### 5. தகவல் தொழில்நுட்பம் (ஐரீ)

##### 5.2 தொழில்நுட்பத்தின் ஆளுகை



பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) தகவல் தொழில்நுட்ப செயற்பாடு சுதந்திரமான செயற்பாட்டின் ஒரு பகுதியாக வங்கியில் இருக்கவில்லை. சுதந்திரமான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு செயற்பாடு இன்மை தகவல் தொழில்நுட்ப ஆளுகை மற்றும் பாதுகாப்பு, பிணை மதிப்பீடுகள், நிகழ்த்தக்கவை திட்டமிடல், தகவல்துறை பாதுகாப்பு, முறைமை மற்றும் சேவைகளின் பெறுவனவு, தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் முறைமை மற்றும் தகவல் ஒருங்கிணைப்பு என்பவற்றின் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கு பாதகமாக பாதிக்கும்.
- (ii) வங்கியானது எந்தவொரு நீண்டகால தகவல் தொழில்நுட்ப தந்திரோபாய திட்டத்தையும் அபிவிருத்தி (அண்மைக் காலங்களில்) செய்திருக்கவில்லை. தற்போதைய திட்டமிடல் அடிப்படை குறுகிய காலம் மற்றும் ஒரே தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் தேவைப்பட்ட அடிப்படை மாத்திரமாக உள்ளது. மாதிரி மற்றும் அனுமதிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப தந்திரோபாயம் என்பன இன்மையால், வன்பொருள் மற்றும் மென்பொருளில் எதிர்கால தகவல் தொழில்நுட்ப முதலீடுகளில் ஆபத்து உள்ளதென வங்கியினுடைய நடுத்தர மற்றும் நீண்டகால வியாபார நோக்கங்களை சிறப்பாக செய்திருக்கவில்லை.
- (iii) உதவி பொது முகாமையாளர் மற்றும் பிரதம முகாமையாளர்கள் உள்ளடங்கலாக தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தில் 32 வெற்றிடங்கள் நிலவியதென மேலும் அவதானிக்கப்பட்டது.

## 5.2 தகவல் தொழில்நுட்பம் மீதான பொதுவான கட்டுப்பாடு

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) வங்கியானது 2012 இல் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் ஆளுகை என்பவற்றின் பல பகுதிகளை மேவுகின்ற விரிவான தகவல் தொழில்நுட்ப ஆளுகை கொள்கையொன்று ஆவணப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பின்வரும் ஆளுகை பகுதிகள் தகவல் தொழில்நுட்ப கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

- நிகழ்ச்சித்திட்ட அபிவிருத்தி அல்லது பெறுவனவுக் கொள்கை
- தொலைதூர நுழைவுக் கொள்கை
- தரவு நிலைய கொள்கை

• அன்றிவைரஸ் கொள்கை

மேலும், வங்கியினுடைய ஆபத்தான செயற்பாடுகளில் ஒன்றாக முறைமைகள் உள்ள போதிலும் முகாமைத்துவ கொள்கையின் மாற்றங்கள் பிரதான வங்கியியல் மற்றும் அடைவு முறைமையை விட வேறு எந்த மேவுகைகளும் இருக்கவில்லை.

- (ii) பிரதான வங்கியியல் முறைமை மற்றும் அடைவு முறைமை தரவுகளின் உண்மை நிலை காலரீதியான இடைவெளிகளில் பரீட்சிக்கப்பட்டிருக்கவில்லை. மற்றும் சில சந்தர்ப்பங்களில் தரவின் மீளமைப்பு வேண்டுகை பயன்பாட்டாளர் விபரங்கள் மீளமைப்புக்காக பயன்படுத்தப்பட்டது.
- (iii) முறைமையில் வாடிக்கையாளர் தரவு நிரற்படுத்தலில் இரட்டிப்பான சீஐஎவ் இலக்கங்கள் உள்ளன. இது தரவுப் புலம்பெயர்வு மீளாய்வு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறையின் போதாமை என்பன காரணமாகவுள்ளது. இரட்டிப்பு சீஐஎவ் இலக்கங்களின் உள்ளதன்மை பொய்யான வாடிக்கையாளர்களின் ஆபத்தை அதிகரிப்பதுடன் வழங்கப்பட்ட தரவில் வாடிக்கையாளர் கடன் விபரங்கள்/ வெளிப்பாடுகளின் இனங்காணலை கட்டுப்படுத்தும்.

6. முறைமைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும்

கணக்காய்வின் போது முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் அவ்வப்போது வங்கியின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) நெஸ்ரோ இணக்கங்கள்  
(ஆ) கணக்கீட்டு நியமங்களுடன் இணங்குதல்  
(இ) இனங்காணப்படாத வித்தியாசங்கள்  
(ஈ) தொங்கல் கணக்குகள்  
(உ) கடன் நிர்வாகம்  
(ஊ) கிளைச் செயற்பாடுகள் மற்றும் இலாபத்தன்மை  
(எ) நிலையான சொத்துக்கள்  
(ஏ) தகவல் தொழில்நுட்பம்